

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr.P.C.)

(கு.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

8109776

4/AC/2023/KM

1. District : Kanchipuram
மாவட்டம்PS: Kanchipuram,
காவல்நிலையம்Year: 2023
ஆண்டுFIR No.:
மு.த.அ. எண்Date: 16.08.2023
நாள்
at 09.30hrs2. (i) Act சட்டம்: The prevention of Corruption
(ii) Act சட்டம்: ACT, 1988 (as amended in
(iii) Act சட்டம்: 2018)
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :Sections பிரிவுகள்:
Sections பிரிவுகள்:
Sections பிரிவுகள்:

V/s 7

3. (a) Occurrence of Offence Day :

Date from : 11.08.2023 Date to :

குற்ற நிகழ்வு நாள்

நாள் முதல்

நாள் வரை

Time Period :

Time from : 14.30hrs Time to :

நேர அளவு

நேரம் முதல்

நேரம் வரை

(b) Information Received at PS. Date :

காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள்

16.08.2023

Time : 08.00hrs
நேரம்

(c) General Diary Reference : Entry No(s)

பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண்

16.08.2023

Time : 08.00hrs P. 09.30hrs.
நேரம்

4. Type of Information : Written/ Oral :

தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக

Statement recorded from complainant.

5. Place of Occurrence (a) Direction and Distance from PS:

குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்

South - East, About 30kms,

Beat Number :

முறைக் காவல் எண்

(b) Address :

முகவரி

Arumpuliyeur VAO office, Arumpuliyeur village,
Uthiramerur Taluk, Kanchipuram District.

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S :

இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்

District :

6. Complainant / Informant (a) Name :

குற்றமுறையிட்டாளர் / தகவல் தந்தவர் பெயர்

Tr. S. Kumar

(b) Father's / Husband's Name :

தந்தை / கணவர் பெயர்

Srinivasan

(c) Date / Year of Birth :

நாள் / பிறந்த ஆண்டு

Age 56

(d) Nationality : Indian

நாட்டினம்

(e) Passport No. :

வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்

Date of Issue :

வழங்கப்பட்ட நாள்

Place of Issue :

வழங்கப்பட்ட இடம்

(f) Occupation : Farmer

தொழில்

(g) Address :

முகவரி

No. 57, Bramanar Street, Pinayur village,
Uthiramerur Taluk, Kanchipuram District.

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)

தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்

(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)

Tr. Mariyappan, VAO, Arumpuliyeur village,
Ilc Pinayur village, Uthiramerur Taluk,
Kanchipuram District.

8. Reasons for delay in reporting by the complainant / Informant:

குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)
10. Total value of properties stolen / involved : *Demanded Rs. 5,000/- as bribe.*
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

*FIR contents enclosed herewith
separate sheet.*

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed *Inspector* Rank *R. Geetha* to take up the investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court: *16.08.2023*
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும் *at*

Name: *பெயர் R. Geetha*
Rank: *நிலை Inspector*

*Vigilance and Anti-corruption
Kanchipuram.*

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE

INTEGRATED INVESTIGATION FORM-I

முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 Cr.P.C)
(சூ.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

C 12513104

(Contents of the F.I.R. in Kanchipuram V & AC, Cr.No.04/AC/2023/KM, U/s 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)

பணிந்து அனுப்பப்படுகிறது

இன்று 16.08.2023-ந் தேதி காலை சுமார் 07.30 மணியளவில் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் காவல் ஆய்வாளராகிய நான் ஆஜரில் இருந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பினாயூர் கிராமம், பிராமனர் தெரு, எண்.57 என்ற முகவரியில் குடியிருக்கும் திரு.S.குமார், வயது-56, த/பெ.சீனிவாசன் என்பவர் நிலையம் ஆஜராகி இருந்தவரை விசாரணை செய்து, பின்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தை காலை சுமார் 08.00 மணி முதல் 08.30 மணி வரை பதிவு செய்த புகார் வாக்குமூலம் பின்வருமாறு, நான், மேற்கண்ட விலாசத்தில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மனைவி பெயர் முத்துலட்சுமி, எனக்கு ஒரு மகனும் ஒரு மகனும் இருந்தனர், எனது மகன் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டான், நான் விவசாயம் செய்து வருகிறேன். நான் கடந்த 2005-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பினாயூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மனைவி திருமதி.சுமித்ரா என்பவரிடமிருந்து எங்கள் பினாயூர் கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம் சர்வே எண்.205/2 ல் 0.27 செண்ட்டும், சர்வே எண்.205/3-ல் 0.26 செண்ட்டும் ஆக மொத்தம் 0.53 செண்ட் நிலத்தை எனது பெயரில் கிரையமாக வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்.7018/2005, நாள் 27.12.2005 ஆக பதிவு செய்தேன். மேற்படி நிலத்திற்கு எனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டி, நான் கடந்த 24.07.2023 ந்தேதி ஆன்லைனில் மனு செய்தேன், அந்த மனு எண்.2023/0103/03/296359 ஆகும். மேலும் அதே ஊரில் எனது பெயரில் உள்ள மற்றொரு நஞ்சை நில சர்வே எண்.205/1-ல் கண்ட 0.23 செண்ட் நிலத்திற்கு உட்பிரிவு பட்டா எனது பெயரில் பெறவேண்டி மேற்படி இரண்டு மனுக்களும் பினாயூர் கிராமத்திற்கு பொறுப்பு வகிக்கும், அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களை, அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரடியாக 24.07.2023 ந்தேதி சந்தித்து இரண்டு மனுக்களை கொடுத்தேன், மேற்படி மனுக்கள் கொடுத்து பல நாட்கள் ஆகிவிட்டமையால், எனது இரண்டு மனுக்கள் சம்மந்தமாக, நான் கடந்த 11.08.2023 ந்தேதி மதியம் சுமார் 02.30 மணிக்கு அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பு

(FIR contents, continues to next page.....)

(Contents of the F.I.R. in Kanchipuram V & AC, Cr.No.04/AC/2023/KM, U/s 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)

பினாயூர் கிராமத்தை கவனிக்கும் திரு.மாரியப்பன் அவர்களை அவரது அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது அவர் எனது இரண்டு மனுக்கள் மீது விசாரித்து பரிந்துரை செய்து அனுப்புவதற்கு அவருக்கு பணம் ரூ.5,000/- தரவேண்டும் என்றும், மேற்படி பணம் தந்தால்தான் எனது இரண்டு மனுக்கள் மீது விசாரணை செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்வேன் என்று கறாராக தெரிவித்து. அவர் கேட்ட பணம் ரூ.5,000/-ஐ எடுத்துக் கொண்டு என்னை அவரது அலுவலகமான அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து சந்தித்து கொடுக்குமாறும் தெரிவித்தார். நான் மேற்படி பணத்தை ஏற்பாடு செய்ய காலதாமதமாகிவிட்டதால், இன்று 16.08.2023-ம் தேதி திரு.மாரியப்பன் VAO, அரும்புலியூர், (பொ) பினாயூர் கிராமம் அவர்கள் கேட்ட லஞ்சப் பணம் ரூ.5,000/-த்துடன் மேற்படி திரு.மாரியப்பன் VAO அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி தங்களிடம் வாக்குமூலமாக புகார் கொடுக்கிறேன், மேலும், அவர் மீது தாங்கள் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எழுத தெரியாது. படிக்கத் தெரியும். நான் மேற்படி புகாரை சொல்ல சொல்ல காவல் ஆய்வாளராகிய தாங்கள் அலுவலக கணினியில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்து அதனை என்னிடம் கொடுத்தீர்கள், நான் படித்து பார்த்தேன், சொன்னபடி சரியாக இருந்தது, அதில் நான் கையொப்பம் செய்தேன், SdXXX S.குமார், 16.08.2023.

Honoured Madam,

The above statement of complaint was recorded by me on 16.08.2023 between 08.00 hrs and 08.30 hrs, after verifying the antecedents of the accused and credibility of the complainant. After obtaining permission from the DVAC, Chennai, I have registered a case in Kanchipuram V&AC, Cr.No.4/AC/2023/KM, u/s. 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) on 16.08.2023 at 09.30 hrs. The original FIR along with statement of complaint sent to the Hon'ble CJM cum Special Judge, Chengalpet. Copies send to the Officers concerned and took-up the investigation.

R. C. I. 14/8/2023.
Rashmi
VPO/Kanchipuram
Inspector of Police
Vigilance and Anti-Corruption
Kanchipuram-631501